

# அகப்பட்ட கள்வன்



ஜின்னாவ் ஷரிபுத்தீன்

அகப்பட்ட கள்வன்

Written by Gina

Illustrated by K. Ravi Perera

© MHRDE&CA Primary English Language Project/ National  
Institute of Education

First published 2003

Second published 2011

ISBN 955 - 597 - 898 - 0

**All Rights Reserved**

**No part of this publication may be reproduced, stored in a retrieval system, or transmitted, in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without prior permission of the publisher.**


**Designed by** Sampath Senanayake

**Printed by** Karunaratne & Sons (Pvt) Ltd,  
Unit 67, UDA Industrial Estate,  
Katuwana Road, Homagama  
Tel: +94 011 2855520, 4887227-9  
Fax: +94 011 4440313


# அகப்பட்ட கள்வன்

ஜின்னாஹ் ஷரிபுத்தீன்





ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் வாழ்ந்து வந்தன. ஒரு பூனை நன்றாய்ப் பருத்துக் கொழுத்து இருந்தது. ஆதன் பெயர் “டானோ”. “டானோ” வெள்ளை கலந்த கறுப்பு நிறமானது. எப்போதும் கோபத்தோடுதான் இருக்கும். அதற்கு நீண்ட மீசையும், தடித்த



வாலும் இருந்தன. 'டானோ' மற்றவர்களின் வீட்டுப் பூனைகளுடன் அடிக்கடி சண்டை போடும். மற்றப் பூனைகள் 'டானோ'வைக் கண்டால் பயந்து ஓடும்.

அது வீட்டிலுள்ள பொருட்களைத் திருடிச் சாப்பிடும். பக்கத்து வீடுகளிலும் திருடிச் சாப்பிடும். மற்றப் பூனையின் பெயர் 'கிட்டி'.



‘கிட்டி’ சாதுவான பிராணி. தனக்கு  
எஜமான் தரும் உணவை மட்டுமே  
உண்ணும். ஒருநாளும் திருடிச்  
சாப்பிட மாட்டாது.

‘கிட்டி’ அழகிய சாம்பல் நிறப்பூனை.  
பஞ்சு உருண்டைபோல் சுருண்டு  
கிடக்கும். அதன் கண்கள் நீல  
நிறமானவை.

ஒரு நாள் பக்கத்து வீட்டில் ஒருவரும்  
இருக்கவில்லை. இதனை எப்படியோ  
‘டானோ’ அறிந்து கொண்டது.



வீட்டின் கூரை வழியாய் “டானோ”  
மெல்ல உள்ளே நுழைந்தது.  
அடுக்களை மேசையில் உணவுகளை  
மூடி வைத்திருந்தனர். இதனைக்  
கண்ட டானோவின் வாயில் நீர்  
ஊறியது.

மூடியிருந்த கூடையைக் கீழே புரட்டி  
விட்டது. உணவுகளைத் தன் விருப்பம்  
போல் வயிறு முட்டச் சாப்பிட்டது.  
பின்னர் வந்தவழியே தப்பி ஓடிவந்து  
விட்டது.

இவ்வாறு தன் களவுப் பழக்கத்தை  
'டானோ' தொடர்ந்தது.

இந்தக் கூடாத பழக்கம் கிட்டிக்குப்  
பிடிக்கவில்லை.

ஒருநாள் 'கிட்டி' டானோவிடம்  
"நண்பா! நீ ஏன் திருடிச்  
சாப்பிடுகின்றாய். என்னைப்போல்  
தருவதை உண்பது தானே நல்ல  
பழக்கம்" எனச் சொன்னது.

இதனைக் கேட்ட 'டானோ'வுக்குக்





கடும் கோபம் வந்தது.

“என்னடா நீ! எனக்கா புத்திமதி சொல்லுகின்றாய், வாயை மூடு. உன்னை என்ன செய்யுகின்றேன் பார்.” என்றபடி கிட்டியை ஓங்கி அடிக்கப் பாய்ந்தது.

கிட்டி புத்தியாய் மரத்தில் ஏறித் தப்பித்துக் கொண்டது.

மற்றொருநாள் ‘டானோ’ முன்போல் களவு செய்ய பக்கத்து வீட்டினுள் நுழைந்தது.

மெல்ல மெல்லப் பதுங்கிப் பதுங்கிச் சென்றது. உணவு மேசையில் இருந்த உணவுகளைக் கண்டு கொண்டது.

‘டானோவு’க்கு அதிக சந்தோஷம்.

“இன்றைக்கு நமக்கு நல்ல வேட்டைதான்” என்று எண்ணிக் கொண்டது.

மேசையில் இருந்த உணவுகளை நன்றாக உண்டது.



அந்த வீட்டின் எஜமான் அடிக்கடி  
வீட்டில் உணவுகளைத் திருடுவது  
எலிகள் தான் என்று எண்ணினார்.

அதனால் அங்கு ஒரு எலிப்பொறியை  
பொறியேற்றி வைத்தார். அதில் ஒரு  
பெரிய இறைச்சித் துண்டையும் கட்டி  
இருந்தார்.

பேராசை கொண்ட 'டானோ' அந்த  
 இறைச்சித் துண்டைப் பாய்ந்து  
 எடுத்தது. உடனே பொறி மூடிக்  
 கொண்டது. 'டானோவி'ன் கை  
 பொறியில் அகப்பட்டுக் கொண்டது.  
 தப்பித்துக் கொள்ள எவ்வளவு  
 முயன்றும் 'டானோ'வினால் பொறியில்  
 இருந்து விடுபட முடியவில்லை.  
 வீட்டுக்காரர் வந்தார். எலிப்பொறியில்  
 அகப்பட்ட பூனையைக் கண்டார்.  
 அவருக்குக் கடுமையான கோபம்  
 வந்தது. இத்தனை நாளும் திருடும்  
 கள்வன் இந்தப் பூனைதான் என்று  
 தெரிந்து கொண்டார்.  
 'டானோ'வுக்கு நன்றாக அடிகொடுத்தார்.  
 பொறியில் இருந்து 'டானோ'வை  
 விடுவித்தார்.  
 'டானோ' தப்பினேன் பிழைத்தேன்  
 என்று எண்ணி வீட்டுக்கு ஓடிவந்தது.  
 'டானோ'வின் கையில் பெரிய காயம்



இருந்தது. அதில் இருந்து இரத்தம்  
கசிந்தது.

‘டானோ’வுக்கு நடக்க முடியாமல்  
இருந்தது.

கண்களில் இருந்து கண்ணீர்  
வடிந்தது.

‘டானோ’வைக் கண்ட ‘கிட்டி’க்கு மிகவும்  
கவலையாக இருந்தது. “பாவம்

டானோ” என்று மனதுக்குள் எண்ணிக்  
கொண்டது.

எதுவும் கேட்டால் ‘டானோ’  
கோபத்தால் அடிக்கும் என்று  
பயந்தது.

அது மெல்ல அங்கிருந்து விலகிச்  
சென்றது. அடிபட்ட ‘டானோ’ ‘கிட்டி’யின்  
அருகில் நொண்டி நொண்டிச்  
சென்றது.

அழுது வடிந்த கண்களுடன்,  
“நண்பா. கொஞ்சம் நில். நான்  
சொல்வதைக்கேள். நானும் உன்னைப்  
போல் நமது எஜமான் தரும்  
உணவை உண்டு  
திருப்திப்பட்டிருக்கலாம்.”

“களவு செய்யப் போய் அகப்பட்டுக்  
கொண்டேன். அடியும் வாங்கினேன்.”  
என்றபடி மீண்டும் அழுதது.

‘கிட்டி’க்கும் ‘டானோ’வைப் பார்க்க  
அழுகை வந்தது.



நான் “இனிமேல் களவு செய்ய மாட்டேன். உன்னுடன் அன்பாக இருப்பேன் இது சத்தியம்” என ‘கிட்டி’யிடம் ‘டானோ’ கூறியது.

**“பலநாள் களவு செய்தால் ஒருநாள் அகப்படுவான்”**

என்பது எவ்வளவு உண்மை என்பதை இருவரும் உணர்ந்து கொண்டனர்.



# அகப்பட்ட கள்வன்

ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

## Pearl Island Readers

This is a series of Sinhala and Tamil readers comprising a total of 54 books. The books in this series provide enjoyable reading material, both fiction and non-fiction, for learners in Key Stages 1 to 3 in schools.

These readers have been developed and printed by the MHRDE&CA Primary English Language Project. The project is managed by the British Council, Colombo and funded by DFID.

The material content of the books in the series has been approved by a panel of specialists appointed by the National Institute of Education.

Key Stage	1
-----------	---

Key Stage	2
-----------	---

Key Stage	3
-----------	---



ISBN 955-597-898-0